



















SAMA UPAKARMA

Hints	Manthram	Action
<p>Achamanam: Facing East do Achamanam twice Action same for the first 3 manthras take little water, say manthram, take in</p> <p>4 to 15 Touch the shown place with the shown finger(s) as shown.</p> <p>முதல் 3 மந்திரத்திற்கும் சிறிது தீர்த்தம் உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு மந்திரத்தைச் சொல்லி பின் அருந்தவும்.</p> <p>4 முதல் 15 வரை காட்டப்பட்டுள்ள இடத்தை மந்திரத்துடன் தொடவும்.</p> <ol style="list-style-type: none"> 1. அச்சுதாய நம: 2. அனந்தாய நம: 3. கோவிந்தாய நம: 4. கேசவாய நம: 5. நாராயணாய நம: 6. மாதவாய நம: 7. கோவிந்தாய நம: 8. விஷ்ணவே நம: 9. மதுசூதநாய நம: 10. த்ரிவிக்ரமாய நம: 11. வாமநாய நம: 12. ஸ்ரீதராய நம: 13. ருஷீகேசாய நம: 14. பத்மநாபாய நம: 15. தாமோதராய நம: 	<p>1.Om Achudhaya namaha</p> <p>2.Om Ananthaya namaha</p> <p>3.Om Govindhaya namaha</p> <p>4.Om Keshavaya namaha</p> <p>5.Om Naaraayanaaya namaha</p> <p>6.Om Maadhavaaya namaha</p> <p>7.Om Govindhaaya namaha</p> <p>8.Om Vishnave namaha</p> <p>9.Om Madhusoodhanaya namaha</p> <p>10.Om Thrivikramaaya namaha</p> <p>11.Om Vaamanaaya namaha</p> <p>12.Om Sridharaaya namaha</p> <p>13.Om Rusheekshaaya namaha</p> <p>14.Om Padhmanaabhaaya namaha</p> <p>15.Om Dhaamodharaaya namaha</p>	             
<p>Pranayamam: Sit well towards east, take two short dharbhams, put them under your legs. (Fig. 1) . Wear the pavithram in the ring finger (fig-2). Shut the right nose with right thumb. (fig-3). Fold the index and middle fingers towards inside, put the mouth closed air tightly, Take in the free air through the left nose as much as you can and shut the left nose with ring finger and little finger as shown in fig.4. say the given manthram by heart thrice, leave air towards the right nose slowly and touch the right ear with right little finger.</p>	<p>Oum bhoohu; Oum bhuvaha; O(g)um suvaha; Oum mahaha; Oum janaha; Oum thapaha; O(g)um sathyam; Oum thathavidhurvaraenyam bhargo devasya dheemahi dhiyoyonah prachodhayaadh; Oum aapaha; jyothirasaha; amrudham brahma; bhoorbhuvassuvaroum.</p>	   

ஓம் பூ:, ஓம்புவ:, ஓகும்ஸுவ:, ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்யதீமஹி தியோயோந: ப்ரசோதயாது ஓமாபோ ஜ்யோதீர்ஸோம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸ்ஸுவரோம் (3)



ओं अस्मत् गुरुभ्यो नमः ।
श्रीमान्वेङ्कटनाथार्यः
कवितार्किककेसरी वेदान्ताचार्य
वर्यो मे सन्निधत्तां सदाहृदि
गुरुभ्यः तद्गुरुभ्यश्च
नमोवाक्म् अधीमहे वृणीमहे च
तत्राद्यौ दम्पती जगतांपती॥
स्वशेष भूतेन मया स्वीयैः
सर्वपरिच्छदैः विधातुं
प्रीतमात्मानं देवः प्रक्रमते
स्वयम्॥

शुक्लांबरधरं विष्णुं शशिवर्णं
चतुर्भुजम् प्रसन्नवदनं ध्यायेत्
सर्वविघ्नोप शान्तये॥
यस्यद्विरद वक्त्राद्याः पारिषद्याः
परशशतम् विघ्नं निघ्नन्ति
सततं विष्वक्सेनं तमाश्रये
हरिः ओं तत्
श्री गोविन्द गोविन्द गोविन्द ।
अस्य श्री भगवतः महापुरुषस्य
विष्णोः आज्ञया प्रवर्तमानस्य
अद्य ब्रह्मणः द्वितीय परार्धे
श्रीश्वेत वराह कल्पे वैवश्वत
मन्वन्तरे कलियुगे प्रथमे पादे
जम्बूद्वीपे भारत वर्षे भरतः
खण्डे शकाब्दे मेरोः दक्षिणे
पार्श्वे अस्मिन् तर्तमाने
व्यवहारिके प्रभवादि षष्टि
संवत्सराणां मध्ये... विरोधि
नाम संवत्सरे दक्षिणायने वर्षे



Required things:
A pot of water
Thiruman box,
Plate, Sombu,
Kulapaatram (tumbler
like), Poonals, Sesam
seeds, Akshathai,
Erukku leaves



தேவையரணவை:

1. குடத்தில் ஜலம்
2. திருமண் பெட்டி
3. தரம்பரளம்
4. சொம்பு
5. குளபாத்திரம்
6. பூணல்(கள்)
7. பவித்ரம், தர்பங்கள்
8. எள், அக்ஷதை
9. எருக்கு இலைகள்



Oum asmath gurubhyo namaha.
Sreemaan venkata natharyaha Kavithrkika
kesari Vedanthacharya varyome; Sannidhattham
sadhahrudhi.Gurubhyaha - thath gurubhyascha
namovakam atheemahe Vruoneemahecha
thathraadhyaau dhampathi jagadhampathi
Swasesha bhuuthena maya sveeyai:(hi) sarva
parichathai:(hi) Vidhathum preetam aatmaanam
deva:(ha) prakramadhe swayam.

Thenkali Begin & Vadakalai continue

Suklambharadharam vishnum sasivarnam
chathur bhujam Prasanna vadhanam dhyayedh
sarva vigna upasaanthaye. Yasyadhvradha
vakrathyaha paarishathyaaha parassadham
Vignam nignandhi sadhadham vishvaksemam
tham aashraye.

Hari:(hi) Oum Thath(u).

Sri Govindha Govindhagovindha asya sri
bhagavadha:(ha) maha purushasya Sri
vishno:(ho) agnaya pravarthamanasya adhya
brahmana:(ha) dvidhiya parardhe sri
swedhavaraha kalpe vaivasvatha manvanthare
kaliyuge prathame pathe **Jambhudweepe*
Bharadwa Sakaapthe
meroho dhak arthamane
vyavaharika shasti
samvathsaraa

Virodhi Naam
Varsha ruthov
Thruthiyayan
subha thithau
yukthayam -
vishnu yoga -

Changes for 2011:

1. Kara Naama
2. Dhakshinayane
3. Varsha
4. Simha
5. Sukla
6. Thrudeeyayam
7. Sowmya vasara
8. Uthrapalguni
(after 10.15) Hastha



ஓம் அஸ்மத் குருப்யோ நம:
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய:
கவிதார்கிக கேசரி
வேதாந்தாசார்ய வர்யோ மே
ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி
குருப்ய: தத் குருப்யஸ்ச்ச
நமோவாகம் அதீமஹே
வ்ருணீமஹே ச தத்ராத்த்யௌ
தம்பதி ஜகதாம்பதி ஸ்வசேஷ
பூதேநமயா ஸ்வீயை: ஸர்வ
பரிச்சதை: விதாதும் ப்ரீதம்
ஆத்மாநம் தேவ: ப்ரக்ரமதே
ஸ்வயம்.

**தென்கலையார் ஆரம்பிக்கவும்
வடகலையாரும் தொடர்ந்து
கொல்லவும்.**

சுக்லாம்பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்னவதனம் த்யாயேது
ஸர்வவிக்னோபசாந்தயே யஸ்ய
த்விரத வக்த்ராத்த்யா:
பாரிஷத்த்யா: பரஸ்சதம் விக்னம்
நிக்னந்தி சததம்
விஷ்வக்ஸேனம் தமாச்யே

ஹாரிரோம் தது

ஸ்ரீ கோவிந்தா கோவிந்த
கோவிந்தா அஸ்யஸ்ரீ பகவத:
மஹாபுருஷஸ்ய
விஷ்ணோராக்ருயா
ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய
ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே
ஸ்ரீ ஸ்வேதவராஹ கல்பே
வைவஸ்வத மன்வந்தரே
கலியுகே ப்ரதமே பாதே
ஜம்பூத்வீபே பாரதவர்ஷே
பரதக்கண்டே சகாப்தே மேரோ:
தக்ஷிணே பார்ச்சுவே அஸ்மின்
வர்தமானே வ்யவஹாரிகே
ப்ரபவாதி ஷஷ்டி
ஸம்வத்ஸராணாம் மத்யே
(1)விரோதி. . . .நாம
ஸம்வத்ஸரே (2)
தக்ஷிணாயனே.. (3) வர்ஷ
ருத்ன (4).ஸிம்ஹ .மாலே
(5).சுக்ல .பக்ஷே →



ऋतौ सिंह मासे सुक्ल पक्षे
तृतीयायां / चतुर्थ्या शुभ तिथौ
वासरः भानु वासर युक्तायां
हस्त नक्षत्र युक्तायां श्रीविष्णु
योग श्रीविष्णु करण शुभ योग
शुभ करण एवंगुण विशेषण
विशिष्टायां अस्यां तृतीयायां /
चतुर्थ्या शुभ तिथौ
श्रीभगवदाज्ञया श्रीमन् नारायण
प्रीत्यर्थ / श्री भगवत् कैङ्कर्य
रूपम् अध्याय उत्सर्जन कर्मणि
देवऋषि पितृ प्रीत्यर्थ देवऋषि
पितृ तर्पणं करिष्ये॥

subha karana - yeavanguna - viseshena -
visishtayam - asyam - **Thruthiyayam** - subha
thithow **V K** : Sri bhagavadhagnaya Sriman
Narayana preethyartham **T K** : Sri
bhagavadhagnaya bhagavath kainkarya roopam
adhyāya utsarjana karmani devaṛṣi pitṛ
prītyartham devaṛṣi pitṛ tarpaṇam kariṣye|
devān yathā pūrvam tarpayisyāmaḥ||
Keep ready with the leaves, water, akshathai
everything and start the tharpNam as given
below:

குறிப்பு:- வெளி நாடுகளில் வசிப்பவர்கள்
பாரத வருஷே என்பதை விஷ்ணு வருஷே
என்றும், பரதக் கண்டே என்பதை விஷ்ணு
கண்டே என்றும் “ஜம்பூத்வீபே மேரோ:
தக்ஷிணே பார்ஸ்வே” என்பதை
விட்டுவிட்டும் சொல்லவும் எந்தத் தகவல்
தெரியாதவிடத்தும் “விஷ்ணு” என்று
சேர்த்துக்கொள்ளலாம்.

(6).திருதியாயாம் சுப திதௌ
வாஸர: (7) .பானு. வாஸர
யுக்தாயாம் .(8) ஹஸ்த..
நக்ஷத்ர யுக்தாயாம் ஸ்ரீவிஷ்ணு
யோக ஸ்ரீ விஷ்ணு கரண சுப
யோக சுப கரண ஏவங்குண
விசேஷண விசிஷ்டாயாம்
அஸ்யாம் (6).த்ருதியாயாம்
(10.45 மணிக்குப் பிறகு
சதுர்த்தியாம்) . சுப திதௌ
ஸ்ரீபகவதாஜ்ஞயா . .(9).வ.கலை
ஸ்ரீபகவதாஜ்ஞயா
ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் /
தெ.கலை - ஸ்ரீபகவதாஜ்ஞயா
பகவத் கைங்கர்யரூபம் அத்யாய
உத்ஸர்ஜன கர்மணி தேவருஷி
பித்ரு ப்ரீத்யர்த்தம் தேவருஷி
பித்ரு தர்பணம் கரிஷ்யே
இடுக்குப் பில்லை இடது
பக்கம் வடக்கே
எரிந்துவிடவும்.

Diacritic notations used for perfect pronunciation :- ā = aa ; ī=ee; ca=cha; ś=sh; ṣ=sh; ū=oo; ṛ=ru; ṛ=Na
(stress); ta=tha; tha=THa(stress); da=dha; ḍa =da; dha=DHa(stress); kṣ=ksh; ḥ=: (visarga);



Sanskrit	English	தமிழ்
<p>देवतर्पणम् - उपवीति।</p> 	<p>devatarpaṇam - upavīti </p> 	<p>தேவ தர்பணம் உபவீதி எப்போதும் போல்.</p>
अग्निः तृप्यतु	agniḥ tṛpyatu	அக்நி: த்ருப்யது
ब्रह्मा तृप्यतु	brahmā tṛpyatu	ப்ரஹ்மா த்ருப்யது
सोमः तृप्यतु	somaḥ tṛpyatu	ஸோம: த்ருப்யது

शिवः तृप्यतु	śivaḥ tṛpyatu	சிவ: த்ருப்யது
प्रजापतिः तृप्यतु	prajāpatiḥ tṛpyatu	ப்ரஜாபதி: த்ருப்யது
सविता तृप्यतु	savitā tṛpyatu	ஸவிதா த்ருப்யது
इन्द्रः तृप्यतु	indraḥ tṛpyatu	இந்த்ர: த்ருப்யது
बृहस्पतिः तृप्यतु	bṛhaspatiḥ tṛpyatu	ப்ருஹஸ்பதி: த்ருப்யது
त्वष्टा तृप्यतु	tvastā tṛpyatu	த்வஷ்டா த்ருப்யது
विष्णुः तृप्यतु	viṣṇuḥ tṛpyatu	விஷ்ணு: த்ருப்யது
यमः तृप्यतु	yamaḥ tṛpyatu	யம: த்ருப்யது
वायुः तृप्यतु	vāyuḥ tṛpyatu	வாயு: த்ருப்யது
आदित्यः तृप्यतु	ādityaḥ tṛpyatu	ஆதித்ய: த்ருப்யது
चन्द्रमाः तृप्यतु	candramāḥ tṛpyatu	சந்த்ரமா: த்ருப்யது
नक्षत्राणि तृप्यन्तु	nakṣatrāṇi tṛpyāntu	நக்ஷத்ராணி த்ருப்யந்து
सहदेवताभिः वसवः तृप्यन्तु	sahadevatābhiḥ vasavaḥ tṛpyāntu	ஸஹதேவதாபி: வஸவ: த்ருப்யந்து
रुद्राः तृप्यन्तु	rudrāḥ tṛpyāntu	ருத்ரா: த்ருப்யந்து
आदित्याः तृप्यन्तु	ādityāḥ tṛpyāntu	ஆதித்யா: த்ருப்யந்து
भृगवः तृप्यन्तु	bṛgavaḥ tṛpyāntu	ப்ருகவ: த்ருப்யந்து
अङ्गिरसः तृप्यन्तु	aṅgiraṣaḥ tṛpyāntu	அங்கிரஸ: த்ருப்யந்து

साध्याः तृप्यंतु	sādhyāḥ tṛpyāntu	ஸாத்யா: த்ருப்யந்து
मरुतः तृप्यंतु	marutaḥ tṛpyāntu	மருத: த்ருப்யந்து
विश्वेदेवाः तृप्यंतु	viśvedevāḥ tṛpyāntu	விச்வேதேவா: த்ருப்யந்து
सर्वदेवाः तृप्यंतु	sarvedevāḥ tṛpyāntu	ஸர்வே தேவா: த்ருப்யந்து
वाक् च तृप्यतु	vāk ca tṛpyatu	வாக் ச த்ருப்யது
मनश्च तृप्यतु	manaśca tṛpyatu	மநஸ்ச த்ருப்யது
आपश्च तृप्यन्तु	āpaśca tṛpyatu	ஆபஸ்ச த்ருப்யந்து
ओषधयश्च तृप्यन्तु	oṣadhayaśca tṛpyāntu	ஔதயஸ்ச த்ருப்யந்து
इन्द्राग्नी तृप्यताम्	indrāgnī tṛpyatām	இந்த்ராணீ த்ருப்யேதாம்
धाता तृप्यतु	dhātā tṛpyatu	தாதா த்ருப்யது
अर्यमा तृप्यतु	aryamā tṛpyatu	அர்யமா த்ருப்யது
सार्धमासर्तवः तृप्यंतु	sārdhamāśartavaḥ tṛpyāntu	ஸார்த்தமாஸருதவ: த்ருப்யந்து
दितिः तृप्यतु	ditiḥ tṛpyatu	திதி: த்ருப்யது
अदितिः तृप्यतु	aditiḥ tṛpyatu	அதிதி: த்ருப்யது
इन्द्राणि तृप्यतु	indrāṇi tṛpyatu	இந்த்ராணீ த்ருப்யது
उमा तृप्यतु	umā tṛpyatu	உமா த்ருப்யது
श्रीश्च तृप्यतु	śrīśca tṛpyatu	ஸ்ரீச்ச த்ருப்யது
सर्वाश्च देवपत्न्यः तृप्यंतु	sarvāśca devapatnyāḥ	ஸர்வாஸ்ச தேவபத்ந்ய: த்ருப்யந்து

रुद्रः तृप्यतु	rudraḥ tṛpyatu	ருத்ர: த்ருப்யது
स्कन्दविशाखौ तृप्यताम्	skandaviśākhau	ஸ்கந்தவிசாகௌ த்ருப்யதாம்
विश्वकर्मा तृप्यतु	viśvakarmā tṛpyatu	விச்வகர்மா த்ருப்யது
दर्शश्च तृप्यतु	darśaśca tṛpyatu	தர்சஸ்ச த்ருப்யது
पौर्णमासश्च तृप्यतु	paurṇamāsaśca tṛpyatu	பௌர்ணமாஸஸ்ச த்ருப்யது
चातुर्वेद्यं तृप्यतु	cāturvedyaṁ tṛpyatu	சாதூர்வேத்யம் த்ருப்யது
चातुर्हौत्रं तृप्यतु	cāturhautram tṛpyatu	சாதூர்ஹௌதர்ம் த்ருப்யது
वैहारिकाः तृप्यंतु	vaihārikāḥ tṛpyāntu	வைஹாரிகா: த்ருப்யந்து
पाकयज्ञाः तृप्यंतु	pākayajñāḥ tṛpyāntu	பாகயஜ்ஞா: த்ருப்யந்து
स्थावरजङ्गमे तृप्यताम्	sthāvarajaṅgame	ஸ்தாவரஜங்கமே த்ருப்யதாம்
पर्वताशिषः तृप्यंतु	parvatāśiṣaḥ tṛpyāntu	பர்வதாசிஷ: த்ருப்யந்து
भव्यः तृप्यतु	bhavyaḥ tṛpyatu	பவ்ய: த்ருப்யது
नद्यः तृप्यंतु	nadyaḥ tṛpyatu	நத்ய: த்ருப்யது
समुद्रः तृप्यतु	samudraḥ tṛpyatu	ஸமுத்ர: த்ருப்யது
अपांपतिः तृप्यतु	apāmpatiḥ tṛpyatu	அபாம்பதி: த்ருப்யது
यजमाना ये देवाः एकादशकाः त्रयश्च त्रीणि च शताः त्रयश्च त्रीणि च सहस्राः तृप्यन्तु।	yajamānā ye devāḥ ekādaśakāḥ trayaśca trīṇi ca śatāḥ trayaśca trīṇi ca sahasrāḥ tṛpyantu	யஜமானா: யே தேவா: ஏகாதசகா: த்ரையச்ச த்ரீணீ ச சதா: த்ரையஸ்ச த்ரீணீ ச ஸஹஸ்ரா: த்ருப்யந்து
द्विपवित्र्या देवाः तृप्यन्तु	dvipavitryā devāḥ tṛpyantām	திவிபவித்ர்யா தேவா: த்ருப்யந்து

एक पवित्र्या देवाः मनुष्य प्रभृतयः तृप्यन्तु	eka pavitryā devāḥ manuṣya prabhṛtayaḥ tṛpyantu	ஏக பவித்ரியா தேவா: மநுஷ்ய ப்ரப்ருதய: த்ருப்யந்து
संकर्षण वासुदेवौ तृप्यताम्	saṁkarṣaṇa vāsudevau tṛpyetām	ஸங்கர்ஷண வாஸுதேவௌ த்ருப்யதாம்
धन्वन्तरिः तृप्यतु	dhanvantariḥ tṛpyatu	தந்வந்தரி: த்ருப்யது
साधुकारः तृप्यतु	sādhukāraḥ tṛpyatu	ஸாதுகார: த்ருப்யது
उदर वैश्रवण पूर्णभद्र माणिभद्राः तृप्यन्तु	udara vaiśravaṇa pūrṇabhadrā māṇibhadraḥ tṛpyantu	உதரவைசர்வண பூர்ணபத்ர மாணிபத்ரா: த்ருப்யந்து
यातुधानाः तृप्यन्तु	yātudhānāḥ tṛpyantu	யாதுதாநா: த்ருப்யந்து
यक्षाः तृप्यन्तु	yakṣāḥ tṛpyantu	யக்ஷா: த்ருப்யந்து
रक्षांसि तृप्यन्तु	rakṣāṁsi tṛpyantu	ரக்ஷாம்ஸி த்ருப்யந்து
इतर गणाः तृप्यन्तु	itara gaṇāḥ tṛpyantu	இதர கணா: த்ருப்யந்து
त्रैगुण्यं तृप्यतु	traiguṇyaṁ tṛpyatu	த்ரைகுண்யம் த்ருப்யது
नाम आख्यात उपसर्ग निपाताः तृप्यन्तु	nāma ākhyāta upasarga nipātāḥ tṛpyantu	நாமாக்யாத உபஸர்க நிபாதா: த்ருப்யந்து
देवर्षयः तृप्यन्तु	devarṣayaḥ tṛpyantu	தேவர்ஷய: த்ருப்யந்து
महाव्यागृदयः तृप्यन्तु	mahāvyaḡṛdayaḥ tṛpyantu	மஹாவ்யாஹ்ருதய: த்ருப்யந்து
सावित्री तृप्यतु	sāvitrī tṛpyatu	ஸாவித்ரீ த்ருப்யது
ऋचः तृप्यन्तु	ṛcaḥ tṛpyantu	ருச: த்ருப்யந்து
यजूंषि तृप्यन्तु	yajūṁṣi tṛpyantu	யஜூம்ஷி த்ருப்யந்து
सामानि तृप्यन्तु	sāmāni tṛpyantu	ஸாமாநி த்ருப்யந்து
काण्डानि तृप्यन्तु	kāṇḍāni tṛpyantu	காண்டானி த்ருப்யந்து

एषां दैवतानि तृप्यंतु	eṣāṃ daivatāni tṛpyantu	ஏஷாம் தைவதாநி த்ருப்யந்து
प्रायश्चित्तानि तृप्यंतु	prāyaścittāni tṛpyantu	ப்ராயஸ்சித்தானி த்ருப்யந்து
शुक्रियोपनिषदः तृप्यंतु	śukriyopaniṣadaḥ tṛpyantu	சுக்ரியோபநிஷத: த்ருப்யந்து
शोकी तृप्यतु	śokī tṛpyatu	சோகீ த்ருப்யது
शुकः तृप्यतु	śukaḥ tṛpyatu	சுக: த்ருப்யது
शाकल्यः तृप्यतु	śākalyaḥ tṛpyatu	சாகல்ய: த்ருப்யது
पाञ्चालः तृप्यतु	pāñcālaḥ tṛpyatu	பாஞ்சால: த்ருப்யது
ऋचाभिः तृप्यतु	ṛcābhiḥ tṛpyatu	ருசாபி: த்ருப்யது
<p>ऋषि तर्पणम् - निवीति -</p>   <p>r̥ṣi tarpaṇam - nivīti</p>		<p>பூணலை மாலையாகப் போட்டுக் கொண்டு இலை நுனிகளை வடக்குப் பார்க்க சுண்டுவிரல் கீழ் ரேகைகள் வழியாக ஜலம் விழுமாறு திருப்பிக் கொள்ளவும்.</p>
व्यासः तृप्यतु	vyāsaḥ tṛpyatu	வ்யாஸ: த்ருப்யது
पाराशर्यः तृप्यतु	pārāśaryaḥ tṛpyatu	பராசர்ய: த்ருப்யது
ताण्डी तृप्यतु	tāṇḍī tṛpyatu	தாண்டீ த்ருப்யது
कुकी तृप्यतु	kukī tṛpyatu	குகீ த்ருப்யது
कौशिकी तृप्यतु	kauśikī tṛpyatu	கௌசிகீ த்ருப்யது

बडबा तृप्यतु	baḍabā tṛpyatu	படபா த்ருப்யது
प्रातिथेयी तृप्यतु	prātitheyī tṛpyatu	ப்ராதிதேயீ த்ருப்யது
मैत्रायणी तृप्यतु	maitrāyaṇī tṛpyatu	மைத்ராயணீ த்ருப்யது
दाक्षायणी तृप्यतु	dākṣāyaṇī tṛpyatu	தாசுஷாயணீ த்ருப்யது
सर्वाचार्याः तृप्यन्तु	sarvācāryāḥ tṛpyantu	ஸர்வாசார்யா: த்ருப்யந்து
कुलाचार्याः तृप्यन्तु	kulācāryāḥ tṛpyantu	குலாசார்யா: த்ருப்யந்து
गुरुकुलवासिनः तृप्यन्तु	gurukulavāsinaḥ tṛpyantu	குருகுலவாஸிந: த்ருப்யந்து
कन्या तृप्यतु	kanyā tṛpyatu	கந்யா த்ருப்யது
ब्रह्मचारी तृप्यतु	brahmacārī tṛpyatu	ப்ரஹ்மசாரி த்ருப்யது
आत्मार्थी तृप्यतु	ātmārthī tṛpyatu	ஆத்மார்த்தீ த்ருப்யது
याज्ञवल्क्यः तृप्यतु	yājñavalkyaḥ tṛpyatu	யாஜ்ஞவல்க்ய: த்ருப்யது
राणायनी तृप्यतु	rāṇāyaṇī tṛpyatu	ராணாயநீ த்ருப்யது
सात्यमुग्री तृप्यतु	sātyamugrī tṛpyatu	ஸாத்யமுக்ரீ த்ருப்யது
दुर्वासाः तृप्यतु	durvāsāḥ tṛpyatu	துர்வாஸா: த்ருப்யது
भागुरी तृप्यतु	bhāgurī tṛpyatu	பாகுரீ த்ருப்யது
गौरुण्डी तृप्यतु	gauruṇḍī tṛpyatu	கௌருண்டி த்ருப்யது
गौल्गुलवी तृप्यतु	gaulgulavī tṛpyatu	கௌல்குலவீ த்ருப்யது
भगवान् औपमन्यवः तृप्यतु	bhagavān aupamanyavaḥ tṛpyatu	பகவாந் ஔபமந்யவ: த்ருப்யது

दरालः तृप्यतु	dārālah ṭṛpyatu	தாராள: த்ருப்யது
गार्गिसावर्णी तृप्यतु	gārgisāvarṇī ṭṛpyatu	கார்கிஸாவர்ணி த்ருப்யது
वर्षगण्यश्च तृप्यतु	varṣagaṇyaśca ṭṛpyatu	வர்ஷகண்யச்ச த்ருப்யது
कुथुमिश्च तृप्यतु	kuthumiśca ṭṛpyatu	குதுமிச்ச த்ருப்யது
शालिहोत्रश्च तृप्यतु	śālihotraśca ṭṛpyatu	சாலிஹோத்ரஸ்ச த்ருப்யது
जैमिनिश्च तृप्यतु	jaiminiśca ṭṛpyatu	ஜைமிநிஸ்ச த்ருப்யது
शटिः तृप्यतु	śaṭiḥ ṭṛpyatu	சடி: த்ருப்யது
भाल्लबविः तृप्यतु	bhāllabaviḥ ṭṛpyatu	பால்பவி: த்ருப்யது
कालबविः तृप्यतु	kālabaviḥ ṭṛpyatu	காலபவி: த்ருப்யது
ताण्ड्यः तृप्यतु	tāṇḍyaḥ ṭṛpyantu	தாண்ட்ய: த்ருப்யது
वृश्च तृप्यतु	vṛśca ṭṛpyatu	வ்ருச்ச த்ருப்யது
वृषाणकश्च तृप्यतु	vṛṣāṇakaśca ṭṛpyatu	வ்ருஷாணகஸ்ச த்ருப்யது
रुरुकिश्च तृप्यतु	rurukiśca ṭṛpyatu	ரூருகிஸ்ச த்ருப்யது
अगस्त्यः तृप्यतु	agastyah ṭṛpyatu	அகஸ்த்ய: த்ருப்யது
बद्धशिराः तृप्यतु	baṭkaśirāḥ ṭṛpyatu	பட்கசிரா: த்ருப்யது
कुहूश्च तृप्यतु	kuhūśca ṭṛpyatu	குதுமிஸ்ச த்ருப்யது
	devatarpaṇam - upavīti 	தேவ தர்பணம் -- பூணல் எப்போதும் போல் உபவீதமாகக் போட்டுக்கொள்ளவும்.

देवतर्पणम् - उपवीति।



अग्निः तृप्यतु

agnih ṭṛpyatu

அக்நி: த்ருப்யது

ब्रह्म तृप्यतु

brahma ṭṛpyatu

ப்ரஹ்மா த்ருப்யது

देवाः तृप्यन्तु

devāḥ ṭṛpyantu

தேவா: த்ருப்யந்து

वेदाः तृप्यन्तु

vedāḥ ṭṛpyantu

வேதா: த்ருப்யந்து

ओंकारः तृप्यतु

omkāraḥ ṭṛpyatu

ஓங்கார: த்ருப்யது

सावित्रि तृप्यतु

sāvitrī ṭṛpyatu

ஸாவித்ரி த்ருப்யது

यज्ञाः तृप्यन्तु

yajñāḥ ṭṛpyantu

யஜ்ஞா: த்ருப்யந்து

द्यावापृथिवि तृप्यताम्

dyāvāpṛthivi ṭṛpyatām

த்யாவாப்ருதிவி த்ருப்யதாம்

अहोरात्राणि तृप्यन्तु

ahorātrāṇi ṭṛpyantu

அஹோராத்திராணி த்ருப்யந்து

सांख्याः तृप्यन्तु

sāmkhyāḥ ṭṛpyantu

ஸாங்க்யா: த்ருப்யந்து

समुद्राः तृप्यन्तु

samudrāḥ ṭṛpyantu

ஸமுத்ரா: த்ருப்யந்து

क्षेत्रौषधि वनस्पतयः तृप्यन्तु

kṣetrauṣadhi vanaspatayah ṭṛpyantu

க்ஷேத்ரௌஷதி வநஸ்பதய: த்ருப்யந்து

गन्धर्वाः तृप्यन्तु

gandharvāḥ ṭṛpyantu


கந்தர்வா: த்ருப்யந்து

अप्सरसः तृप्यन्तु	apsarasah ṭṛpyantu	அப்சரஸ: த்ருப்யந்து
नागाः तृप्यन्तु	nāgāḥ ṭṛpyantu	நாகா: த்ருப்யந்து
यक्षाः तृप्यन्तु	yakṣāḥ ṭṛpyantu	யக்ஷா: த்ருப்யந்து
रक्षांसि तृप्यन्तु भूतांश्चैव अनुमन्यन्ताम्	rakṣāṁsi ṭṛpyantu bhūtāṁścaiva anumanyantām	ரசஷாம்ஸி த்ருப்யந்து பூதாம்ஸ்ச அநுமந்யந்தாம்
जैमिनिः तृप्यतु	jaiminiḥ ṭṛpyatu	ஜைமிநி: த்ருப்யது
विश्वामित्रः तृप्यतु	viśvāmitraḥ ṭṛpyatu	விச்வாமித்ர: த்ருப்யது
वसिष्ठः तृप्यतु	vasiṣṭhaḥ ṭṛpyatu	வாஸிஷ்ட: த்ருப்யது
पराशरः तृप्यतु	parāśaraḥ ṭṛpyatu	பராசர: த்ருப்யது
जानन्तुः तृप्यतु	jānantuḥ ṭṛpyatu	ஜானந்து: த்ருப்யது
बाहवः तृप्यतु	bāhavaḥ ṭṛpyatu	பாஹவ: த்ருப்யது
गौतमः तृप्यतु	gautamaḥ ṭṛpyatu	கௌதம: த்ருப்யது
शाकल्यः तृप्यतु	śākalyaḥ ṭṛpyatu	சாகல்ய: த்ருப்யது
बाभ्रव्यः तृप्यतु	bābhavyaḥ ṭṛpyatu	பாப்ரவ்ய: த்ருப்யது
माण्डव्यः तृप्यतु	māṇḍavyaḥ ṭṛpyatu	மாண்டவ்ய: த்ருப்யது
बडबा तृप्यतु	baḍabā ṭṛpyatu	படபா த்ருப்யது
प्रातिथेयी तृप्यतु	Prātitheyī ṭṛpyatu	ப்ராதிதேயீ த்ருப்யது

ऋषि तर्पणम् - निवीति -



r̥ṣi tarpaṇam - nivīti



ருஷி தர்பணம் பூணல் மாலை

नमो ब्रह्मणे तृप्तिरस्तु

namo brahmaṇe ṭṛptirastu

நமோ ப்ரஹ்மணே த்ருப்திரஸ்து

नमो ब्राह्मणेभ्यः तृप्तिरस्तु

namo brāhmaṇebhyaḥ ṭṛptirastu

நமோ ப்ரஹ்மணேப்ய: த்ருப்திரஸ்து

नम आचार्येभ्यः तृप्तिरस्तु

nama ācāryebhyaḥ ṭṛptirastu

நம ஆசார்யேப்ய: த்ருப்திரஸ்து

नम ऋषिभ्यः तृप्तिरस्तु

nama ṛṣibhyaḥ ṭṛptirastu

நம ருஷிப்ய: த்ருப்திரஸ்து

नमो देवेभ्यः तृप्तिरस्तु

namo devebhyaḥ ṭṛptirastu

நம தேவேப்ய: த்ருப்திரஸ்து

नमो वेदेभ्यः तृप्तिरस्तु

namo vedebhyaḥ ṭṛptirastu

நமோ வேதேப்ய: த்ருப்திரஸ்து

नमो वायवेश्च तृप्तिरस्तु

namo vāyaveśca ṭṛptirastu

நமோ வாயவேஸ்ச த்ருப்திரஸ்து

मृत्यवेश्च तृप्तिरस्तु

mṛtyaveśca ṭṛptirastu

ம்ருத்யவேஸ்ச த்ருப்திரஸ்து

विष्णवेश्च तृप्तिरस्तु

viṣṇaveśca ṭṛptirastu

விஷ்ணவேஸ்ச த்ருப்திரஸ்து

नमो वैश्रवणाय च तृप्तिरस्तु

namo vaiśravaṇāya ca ṭṛptirastu

நமோ வைஷ்ணவாய ச த்ருப்திரஸ்து

शर्वदत्तात् गार्ग्यात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु

śarvadattāt gārgyāt upajāyata tasmānamah ṭṛptirastu

சர்வதத்தாத் கார்க்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து பின் வரும் மந்திரங்கள் ஒவ்வொன்றின் முடிவில் “உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து” என்று சேர்த்துக் கொள்ளவும்.

शर्वदत्तः गार्ग्यः रुद्रभूतेः द्राह्यायणोः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु

śarvadattaḥ gārgyaḥ rudrabhūteḥ drāhyāyaṇeḥ upajāyata tasmānamah ṭṛptirastu





ஸர்வதத்த: கார்க்ய: ருத்ரபூதே: த்ராஹ்யாயணே:

<p>रुद्रभूतिः द्राह्यायणिः त्रातात् ऐषुमतात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु</p>	<p>rudrabhūtiḥ drāhyāyaṇiḥ trātāt aiṣumatāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu</p>	<p>ருத்ரபூதி: த்ராஹ்யாயணி: த்ராதாது ஐஷுமாதது</p>
<p>त्रातः ऐषुमतः निगडात् पार्णवल्केः उपजायत तस्मैनमः तृप्तिरस्तु</p>	<p>trātaḥ aiṣumataḥ nigadāt pārṇavalkeḥ upajāyata tasmainamaḥ ṭṛptirastu</p>	<p>த்ராத: ஐஷுமத: நிகடாது பார்ணவல்கே:</p>
<p>निगडः पार्णवल्किः गिरिशर्मणः काण्डे विद्धेः उपजायत तस्मैनमः तृप्तिरस्तु</p>	<p>nigadaḥ pārṇavalkiḥ giriśarmaṇaḥ kāṇḍe viddeḥ upajāyata tasmainamaḥ ṭṛptirastu</p>	<p>நிகட: பார்ணவல்கி: கிரிசர்மண: காண்டேவித்தே:</p>
<p>गिरिशर्मा काण्डेविद्धिः ब्रह्मवृद्धेः छन्दोगमाहकेः उपजायत तस्मैनमः तृप्तिरस्तु</p>	<p>giriśarmā kāṇḍeviddhiḥ brahmavṛddheḥ chandogamāhakeḥ upajāyata tasmainamaḥ ṭṛptirastu</p>	<p>கிரிசர்மா காண்டேவித்தி: ப்ரம்மவ்ருத்தே: சந்தோக மாஹகே:</p>
<p>ब्रह्मवृद्धिः छन्दोगमाहकिः मित्र वर्चसः स्थैरकायनात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु</p>	<p>brahmavṛddhiḥ chandogamāhakiḥ mitra varcasah sthairakāyanāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu</p>	<p>ப்ரம்மவ்ருத்தி: சந்தோகமாஹகி: மித்ரவர்ச: ஸ்தைரகாயநாது</p>
<p>मित्रवर्चाः स्थैरकायनः सुप्रतीतात् औलुन्धात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु</p>	<p>mitravarcaḥ sthairakāyanaḥ supratītāt aulundyāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu</p>	<p>மித்ரவர்ச்சா: ஸ்தைரகாயந: சுப்ரத்தாது ஒளலுந்த்யாது</p>
<p>सुप्रतीतः औलुन्धः बृहस्पति गुप्तात् शायस्थेः उपजायत तस्मैनमः तृप्तिरस्तु</p>	<p>supratītaḥ aulundyaḥ bṛhaspati guptāt śāyastheḥ upajāyata tasmainamaḥ ṭṛptirastu</p>	<p>ஸுப்ரத்தீ: ஒளலுந்த்ய: ப்ருஹஸ்பதி குப்தாது சாயஸ்தே:</p>
<p>बृहस्पतिगुप्तः शायस्थिः भवत्रातात् शायस्थेः उपजायत तस्मैनमः तृप्तिरस्तु</p>	<p>bṛhaspatiguptaḥ śāyasthiḥ bhavatrātāt śāyastheḥ upajāyata tasmainamaḥ ṭṛptirastu</p>	<p>ப்ருஹஸ்பதிகுப்த: சாயஸ்தி: பவத்ராதாது சாயஸ்தே:</p>
<p>भवत्रातः शायस्थिः कुस्तुकात् शार्कराक्षात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु</p>	<p>bhavatrātaḥ śāyasthiḥ kustukāt śārkarākṣāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu</p>	<p>பவத்ராத: சாயஸ்தி: குஸ்துகாது சார்க்கராக்ஷாது</p>
<p>कुस्तुकः शार्कराक्षः श्रवणदत्तात् कौहलात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु</p>	<p>kustukaḥ śārkarākṣaḥ śravaṇadattāt kauhalāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu</p>	<p>குஸ்துக: சார்க்கராக்ஷ: ச்ரணவதத்தாது கௌஹலாது</p>
<p>श्रवणदत्तः कौहलः सुशारदात् शालंकायनात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु</p>	<p>śravaṇadattaḥ kauhalaḥ susāradāt śālaṁkāyanāt ṭṛptirastu</p>	<p>ச்ரவணதத்த: கௌஹல: சசாரதாது சாலங்காயநாது</p>
<p>सुशारदः शालंकायनः ऊर्जयतः औपमन्यवात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु</p>	<p>susāradah śālaṁkāyanaḥ ūjayataḥ aupamanyavāt ṭṛptirastu</p>	<p>சசாரத: சாலங்காயந: ஊர்ஜயத: ஒளபமந்யவாது</p>

ऊर्जयन् औपमन्यवः भानुमतः औपमन्यवात्	ūrjayan aupamanyavaḥ bhānumataḥ aupamanyavāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	ஊர்ஜயநு ஓளபமந்யவ: பாநுமத: ஓளபந்யவாது
भानुमान् औपमन्यवः आनन्दजात् चान्धनायनात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु	bhānumān aupamanyavaḥ ānandajāṭ cāndhanāyanāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	பாநுமாநு ஓளபமந்யவ: ஆனந்தஜாது சாந்தநாயநாது
आनन्दजः चान्धनायनः शम्बात् शार्कराक्षात् काम्बोजाच्च औपमन्यवात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु	ānandajaḥ cāndhanāyanaḥ śāmbāt śārkarākṣāt kāmbojācca aupamanyavāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	ஆனந்தஜ: சாந்தநாயன: சாம்பாது சார்க்கராசுஷாது காம்போஜாச்ச ஓளபமந்யவாது
शाम्बः शार्कराक्षः काम्बोजश्च औपमन्यवः मद्रगारात् शौंगायनेः उपजायत तस्मैनमः तृप्तिरस्तु	śāmbaḥ śārkarākṣaḥ kāmbojaśca aupamanyavaḥ madragārāt śaungāyaneḥ upajāyata tasmainamaḥ ṭṛptirastu	சாம்ப: சார்க்கராசுஷ: காம்போஜஸ்ச்ச ஓளபமந்யவ: மத்ரகாராது சௌங்காயநே:
मद्रगारः शौंगायनिः सातेरौष्ट्राक्षेः उपजायत तस्मैनमः तृप्तिरस्तु	madragārah śaungāyaniḥ sāterauṣṭrākṣeḥ upajāyata tasmainamaḥ ṭṛptirastu	மத்ரகார: சௌங்காயநி: ஸ்வாதே: ஓளஷ்ட்ராசுஷே:
सातिरौष्ट्राक्षिः सुश्रवसः वार्षगण्यात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु	sātirauṣṭrākṣiḥ suśravasaḥ vārṣagaṇyāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	ஸ்வாதி: ஓளஷ்ட்ராஷ்டி: ஸுஸ்ரவஸ: வார்ஷகண்யாது
सुश्रवाः वार्षगण्यः प्रारन्हात् कौहलात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु	suśravāḥ vārṣagaṇyaḥ prāraṅhāt kauhalāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	சுஸ்ரவா: வார்ஷகண்ய: ப்ராதரந்நாது கௌஹலாது
प्रातरहः कौहलः केतोर्वाज्यात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु	prātarahnaḥ kauhalaḥ ketorvājyāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	ப்ராதரஹ்ந: கௌஹல: கேதோ: வாஜ்யாது
केतुर्वाज्यः मित्रविन्दात् कौहलात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु	keturvājyaḥ mitravindāt kauhalāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	கேதுர்வாஜ்ய: மித்ரவிந்த்யாது கௌஹலாது
मित्रविन्दः कौहलः सुनीथात् कापटवात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु	mitravindaḥ kauhalaḥ sunīthāt kāpaṭavāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	மிந்த்ரவிந்த: கௌஹல: ஸுந்தாது காபடவாது
सुनीथः कापटवः सुतेमनसः शाण्डिल्यायनात् उपजायत तस्मैनमः तृप्तिरस्तु	sunīthaḥ kāpaṭavaḥ sutemasah śāṅḍilyāyanāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	ஸுந்த: காபடவ: ஸுதேமநஸ: சாண்டில்யாயநாது
सुतेमनाः शाण्डिल्यायनः अंशोः धानञ्जय्यात्	sutemaṅāḥ śāṅḍilyāyanaḥ aṅśoḥ dhānañjyāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	ஸுதேமநஸ: சாண்டில்யாயந: அகும்சோ:

उपजायत तस्मै नमः तृप्तिरस्तु		தாநஞ்ஞய்யாது
अंशुः धानञ्ज्युः अमावास्यात् शाण्डिल्यायनात् राधाच्च गौतमात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	amśuḥ dhānañjyuyḥ amāvāsyāt śāṇḍilyāyanāt rādhācca gautamāt upajāyata tasmāinamaḥ tṛptirastu	அகும்சு: தாநஞ்ஞய்ய: அமாவாஸ்யாது சாண்டில்யாயநாது ராதாஸ்ச்ச கௌதமாது
राधः गौतमः गातुः गौतमात् पितुः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	rādhāḥ gautamaḥ gātuḥ gautamāt pituḥ upajāyata tasmāinamaḥ tṛptirastu	ராத: கௌதம: காது: கௌதமாது பிது:
गाता गौतमः संवर्गजितः लामकायनात् पितुः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	gātā gautamaḥ saṁvargajitaḥ lāmakāyanāt pituḥ upajāyata tasmāinamaḥ tṛptirastu	காதா கௌதம: ஸம்வர்கஜித: லாமகாயநாது
संवर्गजित् लामकायनः शाकदासात् भाडितायनात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	saṁvargajit lāmakāyanaḥ śākadāsāt bhāḍitāyanāt upajāyata tasmāinamaḥ tṛptirastu	ஸம்வர்க்கஜிது லாமகாயந: ஸாகதாஸாது பாடிதாயநாது
शाकदासः भाडितायनः विचक्षणात् ताण्ड्यात् पितुः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	śākadāsaḥ bhāḍitāyanaḥ vicakṣaṇāt tāṇḍyāt pituḥ upajāyata tasmāinamaḥ tṛptirastu	ஸாகதாஸ: பாடிதாயந: விசக்ஷணாது தாண்டியாது
विचक्षणः ताण्ड्यः गर्दभीमुखात् शाण्डिल्यायनात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	vicakṣaṇaḥ tāṇḍyaḥ gardabhīmukhāt śāṇḍilyāyanāt upajāyata tasmāinamaḥ tṛptirastu	விசக்ஷண: தாண்டிய: கர்தபீமுகாது சாண்டில்யாயநாது
गर्दभीमुखः शाण्डिल्यायनः उदरशाण्डिल्यात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	gardabhīmukhaḥ śāṇḍilyāyanaḥ udaraśāṇḍilyāt upajāyata tasmāinamaḥ tṛptirastu	கர்தபீமுக: சாண்டில்யாயந: உதரசாண்டில்யாது பிது:
उदर शाण्डिल्यः अतिधन्वनश्च शौनकात् मशकाच्च गार्ग्यात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	udara śāṇḍilyaḥ atidhanvanaśca śaunakāt maśakācca gārgyāt upajāyata tasmāinamaḥ tṛptirastu	உதரசாண்டில்ய: அதிதந்வநஸ்ச்ச சௌநகாது மஸகாஸ்ச்ச கார்க்யாது
मशकः गार्ग्यः स्थिरकात् गार्ग्यात् पितुः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	maśakaḥ gārgyaḥ sthirakāt gārgyāt pituḥ upajāyata tasmāinamaḥ tṛptirastu	மசக: கார்க்ய: ஸ்திரகாது கார்க்யாது பிது:
स्थिरकः गार्ग्यः वासिष्ठात् चैकितानेयात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	sthirakaḥ gārgyaḥ vāsiṣṭhāt caikitāneyāt upajāyata tasmāinamaḥ tṛptirastu	ஸ்திரக: கார்க்ய: வாசிஷ்டாது சைகிதாநேயாது
वासिष्ठः चैकितानेयः वासिष्ठात् आरैहण्यात् राजन्यात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	vāsiṣṭhaḥ caikitāneyaḥ vāsiṣṭhāt āraihanyaḥ rājanyaḥ upajāyata tasmāinamaḥ tṛptirastu	வாசிஷ்ட: சைகிதாநேய: வாசிஷ்டாது ஆரைஹண்யாது ராஜன்யாது
वासिष्ठः आरैहण्यः राजन्यः सुमन्त्रात् बाभ्रवात् गौतमात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	vāsiṣṭhaḥ āraihanyaḥ rājanyaḥ sumantrāt bābhraḥ gautamāt upajāyata tasmāinamaḥ tṛptirastu	வாசிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய: ஸுமந்த்ராது பாப்ரவாது கௌதமாது



सुमन्त्रः बाभ्रवः गौतमः शूषात् वान्हेयात् भारद्वाजात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	sumantraḥ bābhraḥ gautamaḥ śūṣāt vānheyāt bhāradvājāt upajāyata tasmainaṃ tṛptirastu	ஸுமந்த்ர: பாப்ரவ: கௌதம: ஸுஷாது வாந்ஹேயாது பாரத்வாஜாது
शूषः वान्हेयः भारद्वाजः अरालात् दार्तेयात् शौनकात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	śūṣaḥ vānheyāḥ bhāradvājāḥ arālāta dārteyāt śaunakāt upajāyata tasmainaṃ tṛptirastu	ஸுஷ: வாந்ஹேய: பாரத்வாஜ: அராலாது தார்த்தேயாது செளநகாது
अरालः दार्तेयः शौनकः दृतेः ऐन्द्रोतात् शौनकात् पितुः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	arālaḥ dārteyaḥ śaunakaḥ dṛteḥ aindrotāt śaunakāt pituḥ upajāyata tasmainaṃ tṛptirastu	அரால: தார்த்தேய: செளநக: த்ருதே:ஐந்த்ரோதாது சௌநகாது பிது:
दृतिः ऐन्द्रोतः शौनकः इन्द्रोतात् शौनकात् पितुरेव उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	dṛtiḥ aindrotaḥ śaunakaḥ indrotāt śaunakāt pitureva upajāyata tasmainaṃ tṛptirastu	த்ருதி: இந்த்ரோத: செளநக: ஐந்த்ரோதாது செளநகாது பிதுரேவ
इन्द्रोतः शौनकः वृषशुष्णात् वातावतात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	indrotaḥ śaunakaḥ vṛṣaśuṣṇāt vātāvataḥ upajāyata tasmainaṃ tṛptirastu	ஐந்த்ரோத: செளநக: வ்ருஷசுஷ்ணாது வாதாவதாது
वृषशुष्णः वातावतः निकोथकात् भायजात्यात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	vṛṣaśuṣṇaḥ vātāvataḥ nikothakāt bhāyajātyāt upajāyata tasmainaṃ tṛptirastu	வ்ருஷசுஷ்ண: வாதாவத: நிகோதகாது பாயஜாத்யாது
निकोथकः भायजात्यः प्रतिथेः देवतरथात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	nikothakaḥ bhāyajātyaḥ pratitheḥ devatarathāt upajāyata tasmainaṃ tṛptirastu	நிகோதக: பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதரதாது
प्रतिथिः देवतरथः देवतरसः शावसायनात् पितुः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	pratithiḥ devatarathaḥ devatarasaḥ śāvasāyanāt pituḥ upajāyata tasmainaṃ tṛptirastu	ப்ரதிதி: தேவதரத: தேவதரஸ: சாவஸாயநாது பிது:
देवतराः शावसायनः शवसः पितुरेव उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	devatarāḥ śāvasāyanaḥ śavasāḥ pitureva upajāyata tasmainaṃ tṛptirastu	தேவதரா: சாவஸாயந: சவஸ: பிதுரேவ
शवाः अग्निभुवः काश्यपात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	śavāḥ agnibhavaḥ kāśyapāt upajāyata tasmainaṃ tṛptirastu	சவா: அக்நிபுவ: காச்யபாது
अग्निभूः काश्यपः इन्द्रभुवः काश्यपात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	agnibhūḥ kāśyapaḥ indrabhavaḥ kāśyapāt upajāyata tasmainaṃ tṛptirastu	அக்நிபூ: காச்யப: இந்த்ரபுவ: காச்யபாது
इन्द्रभूः काश्यपः मित्रभुवः काश्यपात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	indrabhūḥ kāśyapaḥ mitrabhavaḥ kāśyapāt upajāyata tasmainaṃ tṛptirastu	இந்த்ரபூ: காச்யப: மித்ரபுவ: காச்யபாது
मित्रभूः काश्यपः विभण्डकात् काश्यपात् पितुः	mitrabhūḥ kāśyapaḥ vibhaṇḍakāt kāśyapāt pituḥ upajāyata tasmainaṃ	மித்ரபூ: காச்யப: விபண்டகாது காச்யபாது பிது:

उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	trptirastu	
विभण्डकः काश्यपः ऋश्यशृंगात् काश्यपात् पितुरेव उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	vibhaṇḍakaḥ kāśyapaḥ ṛśyaśṛṅgāt kāśyapāt pitureva upajāyata tasmānamah trptirastu	விபண்டக: காச்யப: ருச்யசுருங்காது காச்யபாது பிது:
ऋश्यशृंगः काश्यपः कश्यपात् पितुरेव उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	ṛśyaśṛṅgaḥ kāśyapaḥ kaśyapāt pitureva upajāyata tasmānamah trptirastu	ருச்யசுருங்க: காச்யப: கச்யபாது பிதுரேவ
कश्यपः अग्नेः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	kaśyapaḥ agneḥ upajāyata tasmānamah trptirastu	கச்யப: அக்நே:
 देवतर्पणम् - उपवीति।	devatarpaṇam - upavīti 	தேவ தர்பணம் உபவீதி
अग्निः इन्द्रात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	agniḥ indrāt upajāyata tasmānamah trptirastu	அக்நி: இந்த்ராது உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
इन्द्रः वायोः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	indraḥ vāyoḥ upajāyata tasmānamah trptirastu	இந்த்ர: வாயோ: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
वायुः मृत्योः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	vāyuḥ mṛtyoḥ upajāyata tasmānamah trptirastu	வாயு: ம்ருத்யோ: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
मृत्युः प्रजापतेः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	mṛtyuḥ prajāpateḥ upajāyata tasmānamah trptirastu	ம்ருத்யு: ப்ராஜாபதே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
प्रजापतिः ब्रह्मणः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	prajāpatiḥ brahmaṇaḥ upajāyata tasmānamah trptirastu	ப்ராஜாபதி: ப்ரஹ்மண: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
ब्रह्मा स्वयंभूः तस्मै नमः तेभ्यो नमः	brahmā svayambhūḥ tasmai namah tebhyo namah	ப்ரஹ்மா ஸ்வயம்பூ: தஸ்மை நம: த்ருப்திரஸ்து
आचार्यः नमस्कृत्वा अथ वंशस्य कीर्तयेत् स्वधा पूर्वेषां भवति नेताऽऽयुर्दीर्घमश्नुते ॥	ācāryaḥ namaskṛtvā atha vaṁśasya kīrtayet svadhā pūrveṣāṁ bhavati netā"yurdīghamaśnute	ஆசார்ய: நமஸ்க்ருத்வா அத வம்சஸ்ய கீர்த்தயேத் ஸ்வதா பூர்வேஷாம் பவதி நேதா ஆயுர் தீர்க்கமசுநுதே.
॥ इत्युक्त्वा अनुक्रामेत् वंशं आब्रह्मणः ॥	ityuktvā anukrāmet vaṁśaṁ ābrahmaṇaḥ	
ऋषि तर्पणम् - निवीति - 	ṛṣi tarpaṇam - nivīti 	ருஷி தர்பணம் பூணல் மாலை பின் வரும் மந்திரங்கள் ஓவ்வொன்றின் முடிவில் “உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து” என்று சேர்த்துக் கொள்ளவும்.

नयन् अर्यमभूतेः कालववात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	nayan aryamabhūteḥ kālabavāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	நயன் அர்யமபூதே: காலவவாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
अर्यमभूतिः कालववः भद्रशर्मणः कौशिकात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	aryamabhūtiḥ kālabavaḥ bhadrāśarmaṇaḥ kauśikāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	அர்யமபூதி: காலவவ: பத்ரசர்மண: கௌசிகாது
भद्रशर्मा कौशिकः पुष्ययशसः औद्व्रजेः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	bhadrāśarmā kauśikaḥ puṣyayaśasaḥ audavrajeḥ upajāyata tasmainamaḥ ṭṛptirastu	பத்ரசர்மா கௌசிக: புஷ்யயசஸ: ஓளதவ்ஜே:
पुष्ययशाः औद्व्रजिः संकरात् गौतमात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	puṣyayaśāḥ audavrajīḥ saṅkarāt gautamāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	புஷ்யயசஸ: ஓளதவ்ரஜி: ஸங்கராது கௌதமாது
संकरः गौतमः अर्यम राधाच्च गोभिलात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	saṅkaraḥ gautamaḥ aryama rādhācca gobhilāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	ஸங்சர: கௌதம: அர்மராதாச்ச கோபிலாது பூஷமித்ராச்ச கோபிலாது
पूषमित्रः गोभिलः अश्वमित्रात् गोभिलात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	pūṣamitraḥ gobhilaḥ aśvamitrāt gobhilāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	பூஷமித்ர: கோபில: அஸ்வமித்ராது கோபிலாது
अश्वमित्रः गोभिलः वरुणमित्रात् गोभिलात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	aśvamitraḥ gobhilaḥ varuṇamitrāt gobhilāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	அஸ்வமித்ர: கோபில: வருணமித்ராது கோபிலாது
वरुणमित्रः गोभिलः मूलमित्रात् गोभिलात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	varuṇamitraḥ gobhilaḥ mūlamitrāt gobhilāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	வருணமித்ர: கோபில: மூலமித்ராது கோபிலாது
मूलमित्रः गोभिलः वत्समित्रात् गोभिलात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	mūlamitraḥ gobhilaḥ vatsamitrāt gobhilāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	மூலமித்ர: கோபில: வத்ஸமித்ராது கோபிலாது
वत्समित्रः गोभिलः गौल्गुलवीपुत्रात् गोभिलात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	vatsamitraḥ gobhilaḥ gaulgulavīputrāt gobhilāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	வத்ஸமித்ர: கோபில: கொளஸ்குலவீபுத்ராது கோபிலாது
गौल्गुलवीपुत्रः गोभिलः बृहद्वसोः गोभिलात् पितुः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	gaulgulavīputraḥ gobhilaḥ bṛhadvasoḥ gobhilāt pituḥ upajāyata tasmainamaḥ ṭṛptirastu	கொளஸ்குலவீபுத்ர: கோபில: ப்ருஹத்வஸோ: பிது:
बृहद्वसुः गोभिलः गोभिलादेव उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	bṛhadvasuḥ gobhilaḥ gobhilādeva upajāyata tasmainamaḥ ṭṛptirastu	ப்ருஹத்வஸு: கோபில: கோபிலாதேவ
गोभिलः राधाच्च गौतमात् उपजायत तस्मै नमः	gobhilaḥ rādhācca gautamāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	கோபில: ராதாச்ச கௌதமாது

तृप्तिरस्तु		
राधः गौतमः संवर्गजित् पितुः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	rādhah̄ gautamaḥ saṁvargajit pituḥ upajāyata tasmānamah̄ ṭṛptirastu	राधः केलततडः कातुः केलततडतु डडतुः
गाता गौतमः संवर्गजितः लामकायनात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	gātā gautamaḥ saṁvargajitah̄ lāmakāyanāt upajāyata tasmānamah̄ ṭṛptirastu	काता केलततडः सडडवरकलुतः लामकाडडनतु
संवर्गजित् लामकायनः शाकदासात् भाडडताडनतु उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	saṁvargajit lāmakāyanaḥ śākadāsāt bhāḍitāyanāt upajāyata tasmānamah̄ ṭṛptirastu	सडडवरककलुतु लामकाडडनः साकतासातु डडडतुडडनतु
शाकदासः भाडडताडनः वडकषणात् ताण्डुडतु उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	śākadāsaḥ bhāḍitāyanaḥ vicakṣaṇāt tāṇḍyāt upajāyata tasmānamah̄ ṭṛptirastu	साकतासाः डडडतुडडनः वडकषणुणुणतु तुराणुणडडतु
वडकषणः ताण्डुडः गर्डडडडडुडतु शाणुणुडलुडडतु उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	vicakṣaṇaḥ tāṇḍyaḥ gardabhīmukhāt śāṇḍilyāyanāt upajāyata tasmānamah̄ ṭṛptirastu	वडकषणुणुणः तुराणुणडडतुः करुतुडडडुकरुतु साणुणुडलुडडतु
गर्डडडडुडः शाणुणुडलुडडतुः उडरशाणुणुडलुडडतु डडतुः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	gardabhīmukhaḥ śāṇḍilyāyanaḥ udaraśāṇḍilyāt upajāyata tasmānamah̄ ṭṛptirastu	करुतुडडडुकरुतुः साणुणुडलुडडतुः डतुरसाणुणुडलुडडतु डडतुः
उडर शाणुणुडलुडडतुः अतडधनुवनशु शुनकात् डशकाकु गार्गुडतु उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	udara śāṇḍilyaḥ atidhanvanaśca śaunakāt maśakācca gārgyāt upajāyata tasmānamah̄ ṭṛptirastu	डतुरसाणुणुडलुडडतुः अतडतुनवडसुसु सेलनकरुतु डसकरुसुसु करुकरुडडतु
डशकः गार्गुडः सुथरकरुतु गार्गुडतु डडतुः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	maśakaḥ gārgyaḥ sthirakāt gārgyāt pituḥ upajāyata tasmānamah̄ ṭṛptirastu	डसकः करुकरुडडतुः सुतुडरकरुतु करुकरुडडतु डडतुः
सुथरकरुतुः गार्गुडः वडसुषुतुतु कुकडतुनडतु उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	sthirakaḥ gārgyaḥ vāsiṣṭhāt caikitāneyāt upajāyata tasmānamah̄ ṭṛptirastu	सुतुडरकरुतुः करुकरुडडतुः वडसुषुतुतुतु सेकडतुतुनडतु
वडसुषुतुतुः कुकडतुनडतुः वडसुषुतुतुतु अरुडडणुडतु रकुनुडतु उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	vāsiṣṭhaḥ caikitāneyaḥ vāsiṣṭhāt āraihanyāt rājanyāt upajāyata tasmānamah̄ ṭṛptirastu	वडसुषुतुतुतुः सेकडतुतुनडतुः वडसुषुतुतुतु अरुडडणुणुणतु रकुनुडडतु
वडसुषुतुतुः अरुडडणुडतुः रकुनुडतुः सुडनुतुतुतु वडडुरवतु गुतुडतुतु उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	vāsiṣṭhaḥ āraihanyaḥ rājanyaḥ sumantrāt bābhraḥvāt gautamāt upajāyata tasmānamah̄ ṭṛptirastu	वडसुषुतुतुतुतुः अरुडडणुणुणतुः रकुनुडडतुः सुडनुतुतुतुतु डडडुरवतु केलततडतु
सुडनुतुतुतुः वडडुरवः गुतुडतुः शुषुतुतु वडनुडतु डडरदुडडतुतु उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	sumantraḥ bābhraḥvāḥ gautamaḥ śūṣāt vānheyāt bhāradvājāt upajāyata tasmānamah̄ ṭṛptirastu	सुडनुतुतुतुतुः डडडुरवः केलततडतुः सुषुतुतुतुतु वडनुडडतु डडरतुतुवडडतु

शूषः वान्हेयः भारद्वाजः अरालात दार्तेयात् शौनकात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	śūṣaḥ vānheyāḥ bhāradvājāḥ arālāta dārteyāt śaunakāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu upajāyata tasmainamaḥ ṭṛptirastu	ஸுஷ: வான்ஹேய: பாரத்வாஜ: அராலாது தார்த்தேயாது செளநகாது
अरालः दार्तेयः शौनकः दृतेः ऐन्द्रोतात् शौनकात् पितुः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	arālaḥ dārteyaḥ śaunakaḥ ḍṛteḥ aindrotāt śaunakāt pituḥ upajāyata tasmainamaḥ ṭṛptirastu	அரால: தார்த்தேய: செளநக: த்ருதே:ஐந்த்ரோதாது செளநகாது பிது:
दृतिः ऐन्द्रोतः शौनकः इन्द्रोतात् शौनकात् पितुरेव उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	ḍṛtiḥ aindrotāḥ śaunakaḥ indrotāt śaunakāt pitureva upajāyata tasmainamaḥ ṭṛptirastu	த்ருதி: இந்த்ரோத: செளநக: ஐந்த்ரோதாது செளநகாது பிதுரேவ
इन्द्रोतः शौनकः वृषशुष्णात् वातावतात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	indrotāḥ śaunakaḥ vṛṣaśuṣṇāt vātāvataḥ upajāyata tasmainamaḥ ṭṛptirastu	ஐந்த்ரோத: செளநக: வ்ருஷசுஷ்ணாது வாதாவதாது
वृषशुष्णः वातावतः निकोथकात् भायजात्यात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	vṛṣaśuṣṇaḥ vātāvataḥ nikothakāt bhāyajātyāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	வ்ருஷசுஷ்ண: வாதாவத: நிகோதகாது பாயஜாத்யாது
निकोथकः भायजात्यः प्रतिथेः देवतरथात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	nikothakaḥ bhāyajātyaḥ pratitheḥ devatarathāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	நிகோதக: பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதரதாது
प्रतिथिः देवतरथः देवतरसः शावसायनात् पितुः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	pratithiḥ devatarathaḥ devatarasaḥ śāvasāyanāt pituḥ upajāyata tasmainamaḥ ṭṛptirastu	ப்ரதிதி: தேவதரத: தேவதரஸ: சாவஸாயநாது பிது:
देवतराः शावसायनः शवसः पितुरेव उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	devatarāḥ śāvasāyanaḥ śavasāḥ pitureva upajāyata tasmainamaḥ ṭṛptirastu	தேவதரா: சாவஸாயந: சவஸ: பிதுரேவ
शवाः अग्निभुवः काश्यपात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	śavāḥ agnibhavaḥ kāśyapāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	சவா: அக்நிபுவ: காச்யபாது
अग्निभूः काश्यपः इन्द्रभुवः काश्यपात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	agnibhūḥ kāśyapaḥ indrabhavaḥ kāśyapāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	அக்நிபூ: காச்யப: இந்த்ரபுவ: காச்யபாது
इन्द्रभूः काश्यपः मित्रभुवः काश्यपात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	indrabhūḥ kāśyapaḥ mitrabhavaḥ kāśyapāt upajāyata tasmainamaḥ ṭṛptirastu	இந்த்ரபூ: காச்யப: மித்ரபுவ: காச்யபாது
मित्रभूः काश्यपः विभण्डकात् काश्यपात् पितुः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	mitrabhūḥ kāśyapaḥ vibhaṇḍakāt kāśyapāt pituḥ upajāyata tasmainamaḥ ṭṛptirastu	மித்ரபூ: காச்யப: விபண்டகாது காச்யபாது பிது:
विभण्डकः काश्यपः ऋश्यशृंगात् काश्यपात्	vibhaṇḍakaḥ kāśyapaḥ ṛśyaśṛṅgāt kāśyapāt pitureva	விபண்டக: காச்யப: ருச்யச்ருங்காது காச்யபாது

पितुरेव उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	upajāyata tasmainamaḥ trptirastu	பிது:
ऋश्यशृंगः काश्यपः कश्यपात् पितुरेव उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	r̥śyaśṛṅgaḥ kāśyapaḥ kaśyapāt pitureva upajāyata tasmainamaḥ trptirastu	ருச்சய்ச்ருங்க: காச்யப: கச்யபாது பிதுரேவ
कश्यपः अग्नेः उपजायत ... तृप्तिरस्तु	kaśyapaḥ agneḥ upajāyata tasmainamaḥ trptirastu	கச்யப: அக்நே:
 देवतर्पणम् - उपवीति।	devatarpaṇam - upavīti 	தேவதர்ப்பணம் உபவீதி (பூணல் நேர்)
अग्निः इन्द्रात् उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	agniḥ indrāt upajāyata tasmainamaḥ trptirastu	அக்நி: இந்த்ராது உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
इन्द्रः वायोः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	indraḥ vāyoḥ upajāyata tasmainamaḥ trptirastu	இந்தர: வாயோ: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
वायुः मृत्योः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	vāyuḥ mṛtyoḥ upajāyata tasmainamaḥ trptirastu	வாயு: ம்ருத்யோ: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
मृत्युः प्रजापतेः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	mṛtyuḥ prajāpateḥ upajāyata tasmainamaḥ trptirastu	ம்ருத்யு: ப்ராஜாபதே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
प्रजापतिः ब्रह्मणः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	prajāpatiḥ brahmaṇaḥ upajāyata tasmainamaḥ trptirastu	ப்ராஜாபதி: ப்ரஹ்மண: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
ब्रह्मा स्वयंभूः तस्मै नमः तेभ्यो नमः उपजायत तस्मै नमः तृप्तिरस्तु	brahmā svayambhūḥ tasmai namaḥ tebhyo namaḥ	ப்ரஹ்மா ஸ்வயம்பூ: தஸ்மை நம: த்ருப்திரஸ்து

(தகப்பனார் இல்லாதவர்கள் மட்டும் பண்ணவேண்டியது

பித்ரு தர்ப்பணம் ப்ராசீனாவீதி (பூணல் வலதுதோளில்)

இரண்டுபில் பவித்திரத்தை கழட்டி தனியாக வைத்துவிட்டு 3 பில் பவித்திரம் போட்டுக்கொண்டு 3 புதிய எருக்கு இலைகளை நுனிகள் கட்டைவிரல் பக்கமாக இருக்கும்படி அதன்மேல் 3 தர்பங்களை நுனி கட்டைவில் பக்கம் உள்ளபடி வைத்துக்கொண்டு அக்ஷதையுடன் சிறிது எள் அதிகமாக சேர்த்துக்கொண்டு பின்வரும் மந்திரங்கள் ஒவ்வொன்றையும் மும்மூன்று முறை சொல்லி தீர்த்தம் சேர்த்து கட்டைவிரல் பக்கமாக விடவேண்டும்.

The below pitru tarpanams are only for who are not having father alive. Keep the pavitram separate and safe (made out of two dharbhams (used still this point)) and wear a pavitram made out of 3 dharbhams to do the below.

<p>पितृ तर्पणम् – प्राचीनावीति</p>	<p>pitṛ tarpaṇam – prācīnāvīti</p>	<p>(Below) every tarpanam to be done thrice. கீழுள்ள ஒவ்வொன்றும் மூம்மூன்றுமுறை தர்ப்பிக்கவும்</p>
		
<p>पितृणां तृप्तिरस्तु</p>	<p>pitṛṇām tṛptirastu</p>	<p>பித்ருணாம் த்ருப்திரஸ்து</p>
<p>पितामहानां तृप्तिरस्तु</p>	<p>pitāmahānām tṛptirastu</p>	<p>பிதாமஹாணாம் த்ருப்திரஸ்து</p>
<p>प्रपितामहानां तृप्तिरस्तु</p>	<p>prapitāmahānām tṛptirastu</p>	<p>ப்ரபிதாமஹாணாம் த்ருப்திரஸ்து</p>
<p>मातृणां तृप्तिरस्तु</p>	<p>mātṛṇām tṛptirastu</p>	<p>மாத்ருணாம் த்ருப்திரஸ்து</p>
<p>मातामहानां तृप्तिरस्तु</p>	<p>mātāmahānām tṛptirastu</p>	<p>பிதாமஹாணாம் த்ருப்திரஸ்து</p>
<p>प्रमातामहानां तृप्तिरस्तु</p>	<p>pramātāmahānām tṛptirastu</p>	<p>ப்ரமாதாமஹாணாம் த்ருப்திரஸ்து</p>
<p>आचार्याणां तृप्तिरस्तु</p>	<p>ācāryāṇām tṛptirastu</p>	<p>ஆச்சார்யாணாம் த்ருப்திரஸ்து</p>
<p>प्राचार्याणां तृप्तिरस्तु</p>	<p>prācāryāṇām tṛptirastu</p>	<p>ப்ராச்சார்யாணாம் த்ருப்திரஸ்து</p>
<p>संहिताकार पदकार सूत्रकार ब्राह्मणकाराणां तृप्तिरस्तु</p>	<p>saṁhitākāra padakāra sūtrakāra brāhmaṇakārāṇām tṛptirastu</p>	<p>ஸகும்ஹிதாகார பதகார ஸூத்ரகார ப்ராஹ்மணகாராணாம் த்ருப்திரஸ்து</p>
<p>ब्राह्मणानां अनपत्यानां तृप्तिरस्तु</p>	<p>brāhmaṇānām anapatyānām tṛptirastu</p>	<p>ப்ராஹ்மணாநாம் அநபத்யாநாம் த்ருப்திரஸ்து</p>
<p>ब्राह्मणीनां एकपत्नीनां तृप्तिरस्तु</p>	<p>brāhmaṇīnām ekapatnīnām tṛptirastu</p>	<p>ப்ராஹ்மணீநாம் ஏகபத்நீநாம் அநபத்யாநாம் த்ருப்திரஸ்து</p>
<p>सर्वेषां च ब्रह्मचारिणां तृप्तिरस्तु</p>	<p>sarveṣām ca brahmacāriṇām tṛptirastu</p>	<p>ஸர்வேஷாஞ்ச ப்ரஹ்மசாரிணாம் த்ருப்திரஸ்து</p>

After the completion of the above pitru tarpanam remove the 3 pil pavitram and untie and throw it. Do one Achamanam. Wear the 2 pil pavitram kept safe previously. தர்ப்பித்தபின் பூணல் சரியாக போட்டுக்கொண்டு 3 பில் பவித்திரத்தை கழற்றி போட்டுவிட்டு ஆசமனம்.

प्रणानायम्या



ओं भूः ओं भुवः ओं सुवः ओं महः ओं जनः ओं तपः ओं सत्यं ओं तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोतयात् ओमापो ज्योतीरसोमृतं ब्रह्म भूर्भुवस्स्वरोम्।



श्रीभगवदाज्ञया श्रीमन् नारायण प्रीत्यर्थं/भगवत्कैङ्कर्यरूपम् अद्य कृत अध्याय उपाकर्माङ्गम् यज्ञोपवीत धारणं करिष्ये। यज्ञोपवीत धारण मन्त्रस्य



ब्रह्मा ऋषिः



अनुष्टुप् चन्दः



त्रयीविद्या देवता यज्ञोपवीत धारणे विनियोगः।



यज्ञोपवीतं परमं पवित्रं प्रजापतेः यत्सहजं पुरस्तात् आयुष्यम् अघ्नियं प्रतिमुञ्च सुब्रं यज्ञोपवीतं बलमस्तु तेजः।

गृहस्ताः पवित्रं कर्णे निधाय आचम्या



पवित्रं धृत्वा।

प्राणानायम्या ओं भूः ओं भुवः ओं सुवः ओं महः ओं जनः ओं तपः ओं सत्यं ओं तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोतयात् ओमापो ज्योतीरसोमृतं ब्रह्म भूर्भुवस्स्वरोम्।



श्रीभगवदाज्ञया श्रीमन् नारायण प्रीत्यर्थं/भगवत्कैङ्कर्यरूपम् गृहस्त आश्रमार्थं द्वितीय यज्ञोपवीत धारणं करिष्ये।

Yagnopaveetha dharana sankalpam

Praanayamam: Oum bhooHu; Oum bhuvaha; O(g)um suvaha; Oum mahaha; Oum janaha; Oum thapaha; O(g)um sathyam; Oum thathsa vidhurvaraenyam bhargo devasya dheemahi dhiyoyonah prachodhayaadh; Oum aapaha; jyothirasaha; amrudham brahma; bhoorbhuvassuvaroum.

V K : Sri bhagavadhagnaya Sriman Narayana preethyartham
T K : Sri bhagavadhagnaya bhagavath kainkarya roopam adya kruta adhyaaya upakarmaangam yagnopaveetha dharanam karishye!

Touch your fore head and tell :- 'Yagnopaveetha dhaarana manthrasya brahma rushi:(hi)'

Touch your nose tip and tell :- 'Anushtup chandha:(ha)'

Touch your chest and tell :- 'Thrayee vidhya devadha'

Turn both the hands towards in and tell :- 'Yagnopaveetha dharane viniyoga:(ha)'

Hold the 'poonal' as shown in the picture and tell:- 'Yagnopaveetham - paramam - pavithram - prajapathe:(he) - yathsahajam - purasthath - aayushyam - agryam - prathimunjassubram - yagnopaveetham - bhalamasthu - theja:(ha)'.
Now brahmacharies can wait for a while when grahasthas are wearing the second poonal.

Grahasthas remove and put the pavithram in the right ear and do one achamanam, then wear pavitram and do a pranayamam.

Oum bhooHu; Oum bhuvaha; O(g)um suvaha; Oum mahaha; Oum janaha; Oum thapaha; O(g)um sathyam; Oum thathsa vidhurvaraenyam bhargo devasya dheemahi dhiyoyonah prachodhayaadh; Oum aapaha; jyothirasaha; amrudham brahma; bhoorbhuvassuvaroum.

Sri bhagavadhagnaya m gruhashta asmartham dvitheeya yagnopaveetha dharanam karishye!

Touch your fore head and tell :- 'Yagnopaveetha dhaarana manthrasya brahma rushi:(hi)'

यज्ञोपवीत तारणम्

मீண்டும் 2 பில் பவித்திரம் போட்டுக்கொண்டு ப்ராணாயாமம்: ஓம் பூ:, ஓம்புவ:, ஓகும்ஸுவ:, ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்யதீமஹி தியோயோந: ப்ரசோதயாது ஓமாபோ ஜ்யோதீரஸோம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸ்ஸுவரோம் (3) தொடையில் கை வைத்து அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் **க்ருதீயாயாம் / சதுர்த்தியாம்** சுப திதௌ ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந்நாராயண பீர்த்யார்த்தம் / பகவத் கைங்கர்ய ரூபம் அத்ய க்ருத அத்யாய உபாகர்மாங்கம் யஜ்ஞோபவீத தாரணம் கரிஷ்யே. (என்று சங்கல்பித்து)

யஜ்ஞோபவீத தாரண மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷி: (தலையைத் தொடவும்) அநுஷ்டிப் சந்த: (மூக்கைத் தொடவும்) த்ரயீ வித்யா தேவதா(மார்பைத் தொடவும்) யஜ்ஞோபவீத தாரணே விநியோக:

(பூணலில் ப்ரம்ம முடிச்சின் பசுமுகம் போன்ற இரண்டு நுனிகளுடன் கூடிய பாகம் கட்டைவிரலை பார்த்திருக்கும்படி வலது கையில் வைத்து, இடது கையால் பூணலின் கீழ்ப் பாகத்தின் உள்ளே வைத்து தளர்வின்றி பிடித்துக்கொண்டு மந்திரம் முடிந்தவுடன் தலையில் மாட்டி வலதுகை உள்ளே நுழைத்து இடது கையை வெளியே எடுத்துவிடவும்)

யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாது ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யஜ்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: (கல்யாணமானவர்கள் மட்டும் பவித்ரம் காதில் வைத்து ஆசமனம் பண்ணி பின் பவித்ரம் போட்டு ப்ராணாயாமம்)

ஓம் பூ:, ஓம்புவ:, ஓகும்ஸுவ:, ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்... .. ப்ரஹ்மா பூர்புவஸ்ஸுவரோம் (3) ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந்நாராயண பீர்த்யார்த்தம் / பகவத் கைங்கர்ய ரூபம் க்ருஹஸ்த ஆச்ரமார்த்தம் த்விதீய யஜ்ஞோபவீத தாரணம் கரிஷ்யே. யக்ஞோபவீத தாரண மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷி: (தலையைத் தொட்) அநுஷ்டிப் சந்த: (மூக்கைத் தொட்)

யज्ञோபवीत धारण मन्त्रस्य



ब्रह्मा ऋषिः



अनुष्टुप् चन्दः



त्रयीविद्या देवता यज्ञोपवीत धारणे विनियोगः।



यज्ञोपवीतं परमं पवित्रं

प्रजापतेः यत्सहजं पुरस्तात् आयुष्यम् अग्निं प्रतिमुञ्च सुब्रं यज्ञोपवीतं बलमस्तु तेजः।

गूहस्ताः ब्रह्मचारी च पराणं यज्ञोपवीतं विसृजेत्।

उपवीतं बिन्नतन्तुं जीर्णं कश्मलदूषितं विसृजामि हरे ब्रह्मन् वर्चः दीर्घायुः अस्तु मे।

पवित्रं कर्णे निधाय। आचम्या।

प्रणानायम्या। वेदारम्बं करिष्ये। इति संकल्पेन यथा ज्ञातं साम गानं गीत्वा।

अतवा श्रुत्वा।

पवित्रं विसृजेत्। द्विराचाम्या।

देशिक संप्रदायाः “भगवानेव स्वशेष भूतमिदं अद्याय उपाकर्माघ्यं कर्म स्वस्मै स्वप्रीतये भगवान् स्वयमेव कारितवान्”

सर्वेषां : “कायेन वाचा ... समर्पयामि”

“शंकचक्र गदा पाणे ...” इत्यादि नमस्कृत्वा। अभिवाद्या।

माता, पिता ज्येष्ठाः नमस्कृत्वा।

इति उपाकर्म समाप्तम्।

सर्वे जनाः सुखिनो भवन्तु।

समस्तसन्मङ्गलानि सन्तु।।

श्रीभगवत् कटाक्ष सिद्धिरस्तु।

Touch your nose tip and tell :- 'Anushtup chandha:(ha)'

Touch your chest and tell :- 'Thrayee vidhya devadha'

Turn both the hands towards in and tell :- 'Yagnopaveetha dharane viniyoga:(ha)'

Hold the 'poonal' as shown in the picture and tell:- 'Yagnopaveetham - paramam - pavithram - prajapathe:(he) - yathsahajam - purasthath - aayushyam - agryam - prathimunjyasubram - yagnopaveetham - bhalamasthu - theja:(ha).'

Now brahmacharies & grahasthas remove the old poonal by saying :

"Upaveetham - bhinnadhanthum - jeernam - kasmaladhooshitham - visrujami - hare brahmannu - varcha:(ha) - dheerghayu:(hu) - ashthume!"

Now put the pavithram in the right ear and do one achamanam.

Pranayamam. ... vedahrambam karishye. Sing the well known samams or hear from any audio device.

I try to attach a audio video file for Vedharambam next year.

Remove pavithram untie & throw. Do achamanam twice.

V.K: “bhagavaneva svashesha bhutamitam adhyaya upakarmakyam swasmai swapreetaye bhagavan swayameva karitavan” both V.K & T.K :- “Kayena samarpayami” “Shangachakra... “ do namaskaram & abhivadhi. Do namaskaram to elders.

தரயீ வித்யா தேவதா (மார்பைத் தொட்டு) யக்ஞோபவீத தாரணே விநியோக:


“யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாது ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ:” என்று சொல்லி போட்டுக் கொள்ளவேண்டியது.

பின் க்ருஹஸ்தாள் ப்ருஹம்ச்சாரி அனைவரும் “உபவீதம் பின்னதந்தும் ஜீர்ணம் கஸ்மலதூஷிதம் விஸ்ருஜாமி ஹரே ப்ரஹ்மண்ணு வர்ச்ச: தீர்காய: அஸ்துமே” என்று சொல்லி பழைய பூணலை எடுத்துவிட்டு பவித்ரம் காதில் வைத்து ஆசமனம் பண்ணவும். ப்ராணாயாமம். வேதாரம்பம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்துக் கொண்டு தெரிந்த ஸாமங்களைச் சொல்லவும் அல்லது டேப்/சி.டி இருந்தால் போட்டு கேட்கவும்.

அடுத்த ஆண்டு இத்துடன் வேதாரம்பத்திற்கு ஒரு ஆடியோ வீடியோ பைலை இணைத்து வெளியிட முயற்சி செய்கிறேன்.

பவித்ரம் பிரித்துப்போட்டு ஆசமனம். வடகலையார் : “பகவானேவ ஸ்வசேஷ பூதமிதம் அத்யாய உபாகர்மாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரிதவான்” என்றும் இரு கலையாரும் : “காயேந வாசா மநஸா இந்ந்ரியைர்வா புத்யா ஆத்மநாவா ப்ரஹ்ருதே: ஸ்வபாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி” என்று ஸந்தியாவந்தனம் முடிப்பதுபோல் “சங்கச்சக்ர கதாபாணே....” சொல்லி எழுந்து ஸேவித்து அபிவாதி பண்ணவேண்டியது.

Complaints & suggestions are expected with great respect.



Bank Account Details for donation purpose

Name: N.V.Srinivasan

Bank : ICICI

Branch: West Mambalam - Chennai

A/c No: 602301500306

Address : 42, (old-41) Subramanian St.

West Mambalam, Chennai - 600 033.

Phone: 09283739823, 09444844423

E-Mail: vaideekam@gmail.com